



# தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்

TAMILNADU GOVERNMENT COLLEGIATE TEACHERS' ASSOCIATION

(Recognized by the Govt of Tamilnadu, G.O.No.341, Dt.22.03.1980)

பேரா. நரசிங்கம் நிலையம், 2, சைடோஜி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.

Phone : 044-28414354 | Email : tngcta1971@gmail.com | Website : www.tngcta.org

நாள் : 19.01.2019

## \*TNGCTA உயர்மட்டக் குழு கூட்டத் தீர்மானங்கள்\*

தொழர்களே, தொழியர்களே,

வணக்கம்...!

நமது கழகத்தின் \*உயர்மட்டக்குழு கூட்டம், நேற்று (19.01.2019 - சனிக்கிழமை) மாலை 04.00 மணியளவில், \*திருச்சி ஹோட்டல் ஆனந்தில்\*, ஜெக்டோ- ஜியோ போராட்ட ஆயத்தம் மற்றும் பிற கருதுபொருள் தொடர்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் :

1. ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கெடுப்பது என மாநிலச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தீர்மானிக்கப்பட்டது.
2. எதிர்வரும் 21.01.2019 அன்று கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் இதர சில பகுதிகளில் உள்ளூர் அரசு விடுமுறை என்பதாலும், கணிசமான கல்லூரிகள் பொங்கலை விடுமுறை முடித்து திங்களன்று திறப்பதாலும், பெரும்பாலான மண்டலங்களின் வேண்டுகோளை ஏற்று, எதிர்வரும் 22.01.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று தொடங்கும் \*ஜாக்டோ-ஜியோ காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில், 23.01.2019 முதல் முழுமையாகப் பங்கேற்பது\* எனத் தீர்மானிக்கப்பட்டது.
3. இப்போராட்டத்தை திறம்பட நடத்தும் பொருட்டு, அனைத்து உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு \*தயார்படுத்தும்படி கிளைப் பொறுப்பாளர்களும்\*, இதற்கான \*ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி மண்டலப் பொறுப்பாளர்களும்\* கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4. போராட்டத்திற்கு முந்தைய நாளான செவ்வாய்கிழமை (22.01.2019) அன்று, உறுப்பினர்கள் யாரும் எந்தவிதமான விடுப்பு (CL / ML / EL) அல்லது மாற்றுப் பணி (தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி உட்பட) போன்றவற்றில் செல்லாமல் அவசியம் பணிபுரிவதை உறுதி செய்யுமாறு கிளைப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



# தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்

TAMILNADU GOVERNMENT COLLEGIATE TEACHERS' ASSOCIATION

(Recognized by the Govt of Tamilnadu, G.O.No.341, Dt.22.03.1980)

பேரா. நரசிங்கம் நிலையம், 2, சைடோஜி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.

Phone : 044-28414354 | Email : tngcta1971@gmail.com | Website : www.tngcta.org

5. கால வரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கழகம் பங்கு பெறும் முதல் நாளான \*23.01.2019\* அன்று மதியம் \*12.00 மணிக்குள்\*, இப்போராட்டத்தில் \*கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் விவரங்களை\* (கிளை - துறை - பெயர் - பதவி) நமது கழக இமெயில் முகவரிக்கு (tngcta1971@gmail.com) அனுப்ப வேண்டுமெனவும், கலந்த கொள்ளாதோர் மீது கழக விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

6. நாசகர CPS திட்டத்தை ஒழித்து \*பழைய ஓய்வதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல்\*, 7-ஆவது ஊதிய \*21 மாத நிலுவைத் தொகை\* ஆகிய இரண்டும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் \*முதன்மைக் கோரிக்கைகளாக\* இடம் பெறுவது குறித்தும், இதர கோரிக்கைகளில் கல்லூரி ஆசிரியர்களுக்கான \*CAS\* காலமுறைப்படி உடனடியாக \*வழங்க வேண்டும்\* என்பது சேர்க்கப்பட வேண்டுமென்பதை 20.01.2019 அன்றைய ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரான பொதுச்செயலர் வலியுறுத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

7. இந்த 2018-19 கல்வியாண்டில் \*பணி ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும்\* கால வரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து விலக்கு அளிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

8. நிலுவையிலுள்ள JAC கோரிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் உயர்கல்வித்துறைச் செயலரை அணுகி பேச்சுவார்த்தை மூலம் வலியுறுத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

9. சரித்திரம் படைக்கவிருக்கும் இப்போராட்டத்தில் நமது உறுப்பினர்கள் அனைவரும் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரா. தாமோதரன்

இரா. தாமோதரன்  
பொதுச்செயலர்,

TNGCTA